

செய்திகளும் குறிப்புகளும்

26.01.2023, ஆரோவில்வாசிகளுக்கான தமிழ் வார ஏடு, ஆரோட்ரடுகூன், எண்: 988

ஸ்ரீ அரவிந்தர் - மனித சக்கரம் (Human cycle)

1. சமுதாயச் சக்கரம்

தற்கால அறிவியல் அதன் தூலக் (Physical) கண்டுபிடிப்புகளின் பெருமையாலும் மேலும் பருப்பொருள் மட்டுமே உண்மையானது என்னும் கருத்தாலும் ஆட்டிப் படைக்கப்படுகிறது. அது தூலக் குறிப்புகளையே ஆன்மா மற்றும் மனம் இவற்றைப் பற்றிய ஆராய்ச்சிக்கேகூட அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. மனிதன், விலங்கு இவற்றில் இயற்கையின் செயல்களைப் பற்றிய ஆராய்ச்சிக்குத் தூல விஞ்ஞான அறிவு எவ்வளவு முக்கியமோ அவ்வளவு உளவியல் அறிவும் முக்கியம் என்பதை உணராமல் பருப்பொருள் குறிப்புகளை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு, நீண்ட நாட்களாக, முயற்சி செய்து வருகிறது. அதனுடைய உளவியலே கூடத் தூல உடற் கூற்றியல் (Physiology) மூளை மற்றும் நரம்பு மண்டல (nervous system) நுண்ணாய்வுகளின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது. ஆகையால் வரலாற்றிலும் சமூகவியலிலும் புறவியலான குறிப்புகள், விதிமுறைகள், அமைப்புகள் (institutions), சடங்குகள் (rites), பழக்கவழக்கங்கள், பொருளாதாரக் கூறுகள் மற்றும் வளர்ச்சிகளிலேயே கவனம் செலுத்தப்படுவதில் வியப்பில்லை, மேலும் மனம், உணர்ச்சி, கற்பனை (mental, emotional, ideative) சார்ந்த மனிதனின் செயல்களில் முக்கியமாக இடம்பெற வேண்டிய ஆழ்ந்த உளவியல் கூறுகள் புறக்கணிக்கப்படுகின்றன. இத்தகைய விஞ்ஞானம், வரலாற்றிலும், சமுதாய வளர்ச்சியிலும் எல்லாவற்றையும் கூடிய வரை பொருளாதாரத் தேவை அல்லது நோக்கம் (motive) மூலம் விளக்கம் தரும் - அதாவது அதன் விரிவான பொருளில் அறியப்படும் பொருளாதாரம். மனித அமைப்புகளின் வளர்ச்சியிலும் சமுதாய வளர்ச்சியிலும் எல்லாவற்றையும் கூடிய வரை பொருளாதாரத்தேவை அல்லது நோக்கம் (motive) மூலம் விளக்கம் தரும் அதாவது அதன் விரிவான பொருளில் அறியப்படும் பொருளாதாரம். மனித அமைப்புகளின் வளர்ச்சியில் சிந்தனையாளரின் கருத்துக்களின் செயல்பாடுகளையும் செல்வாக்கையும் மறுக்கும், அல்லது, அவை பிற துணைக் காரணங்களை என் ஒதுக்கும் வரலாற்றாசிரியர்களும் கூட உள்ளனர். பிரஞ்சுப் புரட்சி ருசோவும், வால்டேரும் எதுவும் எழுதியிராவிட்டாலும், 18-ஆம் நூற்றாண்டுத் தத்துவ இயக்கம் (Philosophic movement) கருத்துலகில் தனது துணிவான புரட்சி எண்ணங்களின் கணிப்புகளை வெளியிட்டிராவிட்டாலும் கூட, அது எப்படி ஏற்பட்டதோ அப்படி, எப்போது ஏற்பட்டதோ அப்போது, பொருளாதாரத் தேவைகளாலேயே ஏற்பட்டிருக்கும் என்று கருதப்பட்டது.

சமீப காலத்தில் எப்படியோ ஆன்மாவையும் (Soul) மனத்தையும் (mind) விளக்கப் பருப்பொருளே (matter) முழுதும் போதுமானது என்ற கருத்து, ஐயப்பாட்டிற்கு ஆளாகத் தொடங்கி, ஒரு விடுதலை இயக்கம் எழுந்துள்ளது. எனினும் அது தட்டுத்தடுமாறி முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைக்கும் ஆரம்ப நிலையிலேயே இன்று உள்ளது. இருப்பினும் பொருளாதார நோக்கங்களுக்கும் காரணங்களுக்கும் பின்னால், சமூக மற்றும் வரலாற்று வளர்ச்சியில், ஆழ்ந்த உளவியல் கூறுகளும், ஒருவேளை ஆன்மீகக் கூறுகளும் (Soul factors) கூட இருக்கும் என்ற கருத்துத் தோன்றியுள்ளது. மேலும் முதல் உலகப் போருக்கு முந்தைய ஜெர்மனியில், பகுத்தறிவு இயக்கம் (rationalism) உலகாயதம் (materialism) இவற்றுக்குத் தலை நகராயிருந்த ஜெர்மனியில், அதேசமயம் அரைநூற்றாண்டுக் காலமாக, நன்மையான, தீமையான, அநுகூலமான அழிவுதரக் கூடிய புதிய சிந்தனைக்கும், புதிய போக்குகளுக்கும் தாயகமாயிருந்த ஜெர்மனியில். சயசிந்தனையாளர் ஒருவர் முதன் முதலாக வரலாற்றிற்கு உளவியல் கொள்கை ஒன்றை உருவாக்கி விளக்கம் கொடுத்துள்ளார். புதிய விஷயங்களில் முதல் முயற்சிகள் முழுமையான வெற்றிபெறுவது அரிதே. இவ்வரிய உளவியல் வழியைக் கண்டறிந்த ஜெர்மானிய வரலாற்றாசிரியர், இந்த ஒளிமயமான கருத்தால் கவரப்பட்ட போதிலும், அதில் அதிக தூரம் செல்லவும், அதை ஆழ்ந்து ஆய்வு செய்யவும். இயலாதவராகிவிட்டார். பொருளாதாரக் கூற்றின் முக்கியத்துவம் அவரை இன்னமும் பற்றியிருந்ததால், பிற ஐரோப்பிய விஞ்ஞானங்களைப் போன்றே. அவருடைய கொள்கையும் இயல்நிகழ்ச்சிகளை (phe- nomena) தொடர்புபடுத்தியது, பகுத்தது, முறையாக்கியது; இதில் வெற்றிகண்ட அளவு, விளக்குவதில் வெற்றிபெறவில்லை. இருந்தபோதிலும் அதனுடைய அடிப்படைக் கருத்து, உய்த்துணரக் கூடிய ஓர் ஒளிரும் உண்மையை வெளிப்படுத்தியது; குறிப்பாகக் கீழைநாட்டுச் சிந்தனைகளின் அறுபவங்களின் ஒளிக்குத் திறவாயுள்ள அதன் சில யோசனைகளைப் பின்பற்றுவது பயனுள்ளதாக இருக்கும்.

இலாம்ப்ரெக்ட் (Lamprecht) எனும் கருத்தியலாளர் (theorist), ஐரோப்பிய அதுவும் குறிப்பாக ஜெர்மானிய வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு, மனித சமுதாயம் சில குறிப்பிட்ட தெளிவான உளவியல் படிக்களின் (psychological stages) மூலமாக முன்னேறுகிறது என்று கருதினார். அதை அவர் முறையே சின்னங்களின் வடிவானவை (sym- bolic), குணவகையானவை (typal) மற்றும் சம்பிரதாயமானவை (conventional). தனிமனிதத்தன்மையானவை (individualist) மற்றும் அகவுணர்வானவை (subjective) என்று குறிப்பிடுகிறார். இந்த வளர்ச்சி ஒருவித உளவியல் சுழற்சியால் (Psychological cycle) உருவாகிறது. அதன் மூலம்தான் ஒரு நாட்டினம் அல்லது நாகரிகம் முன்னேற வேண்டியுள்ளது. வெளிப்படையாக இத்தகைய பகுப்புகள் அவற்றின் இளக்கமின்மையால் பிழைபடவல்லவை, மேலும் அவை இயற்கையின் சுருள்களுக்கும் வளைவு நெளிவுகளுக்கும் பதிலாக ஒரு நேர்க்கோடு போன்ற கருத்தை நிலைநிறுத்தும். மனிதனின் மற்றும் அவனுடைய சமுதாயத்தின் உளவியல் இத்தகைய கடுமையான மற்றும் முறையான பகுப்புகளுக்குள் அடங்காத அளவு மிகச் சிக்கல் வாய்ந்ததாக உள்ளது. பல்வேறு பக்கங்களுடையதும் எல்லாம் கலந்துள்ளதும் ஆன போக்குகளின் இணைப்பாக உள்ளது. தவிர, இத்தகையதான உளவியல் சுழற்சிக்கொள்கை, அதன் தொடர்ந்து வரும் கட்டங்களின் உட்பொருளையோ அல்லது அவற்றின் தொடர்ச்சியின் தேவையையோ, அவற்றின் காலத்தையோ, எந்த முடிவுக்குப் போகிறது என்பதையோ கூறவில்லை. இருப்பினும் மனத்தின் அல்லது பருப்பொருளின் இயற்கைவிதிகளைப் புரிந்துகொள்ள, அவற்றின் கண்டறியக்கூடிய மூலக்கூறுகள். முக்கியமான ஆக்கக்கூறுகள், ஆதிக்க சக்திகள் இவற்றைப் பகுத்தாய்ந்து உணரவேண்டும் - இவையாண்டும் தனித்துக் காணக்கூடியவை அல்ல எனினும் அந்த மேற்கத்திய சிந்தனையாளர் இந்தக் கருத்தைக் கையாளும் சொந்த முறைகளை விட்டுவிடுகிறேன். அவர் குறிப்பாகக் கூறிய பெயர்களை நாம் முறையாக ஆராய்ந்தால், அவற்றின் உள்ளார்ந்த பொருளும் (intrinsic sense) மதிப்பும், அடர்ந்த திரையால் போர்த்தப்பட்டிருக்கும் நம் வரலாற்றுப் பரிணாம வளர்ச்சியின் (Historic evolution) இரகசியங்களைப் புரிந்துகொள்ள வழிகாட்டியாக உதவலாம்; மேலும் இவ்வழியில் துருவி ஆராய்வதே மிகவும் பயனுள்ளதாகும்.

எங்கு வேண்டுமாயினும், நாம் மனித சமுதாயத்தை அதன் மூலமுதல் துவக்கங்களாக அல்லது அதன் ஆரம்ப கட்டங்களாக நமக்குத் தோன்றுவதை எடுத்துக்கொள்வோம். அந்த இனம் மற்றவற்றுடன் ஒப்பிட நாகரிகம் அடைந்ததாகவோ அல்லது காட்டு மிராண்டித்தன்மானதாகவோ இருக்கலாம்; அல்லது பொருளாதாரரீதியில் முன்னேற்றம் அடைந்ததாக அல்லது பிற்பட்டதாக இருக்கலாம்; எனினும் அதன் சிந்தனை, பழக்கவழக்கங்கள் மற்றும் அமைப்புகள் ஓர் அழுத்தமான சின்னத்தின் வடிவான மனப்பான்மையால் ஆளப்பட்டிருப்பதையோ அல்லது ஊடுருவப்பட்டிருப்பதையோ ஐயத்திற்கிடமின்றிக் காணலாம்.

(தொடரும்...)

அறிக்கைகள் (Reports)

வனக்குழு கூட்டத்தின் குறிப்புகள், 6 ஜனவரி 2023 (Forest Group Meeting Notes, 6 January 2023)

வெங்கடேஷ் (அப்ரி), யுவால் (எட்டர்னிட்) (இக்கூட்டத்தின் தலைமை), டீகோ (சம்ரிதி), ஆண்ட்ரே (இன்:பினிட்), அன்கோலி (எவர்கிரீன்/நிலத்தங்கம்), டேவிட் (ஆரோடேம்), ஹன்ஸ் (அப்ரி), டேவ் (சைலன்ஸ்), கிறிஸ்டோப் (பிளிஸ்/அனுசுயா), விக்ரம் (இன்:பினிட்), பிலிப் (அனுசுயா), அனா (எக்ஸிஸ்டென்ஸ்), கிறிஸ்டோ (ரெவெலேஷன்), ஜூலியன் (ரெவெலேஷன்), R. கன்னியப்பன் (பிச்சாண்டிக்குளம்), D. சேகர், மணி (சம்ரிதி), மனோலோ (பிளிஸ்/எஸ்பேஸ்), சிவா R. (கிரியா), ரீட்டா (சென்ட்ரல்:பீல்ட்), எட்ஸார்ட் (டிசிப்ளின்), அமோஸ் (எவர்கிரீன்) (குறிப்புகள்).

- காட்டில் பணிபுரியும் ரெவெலேஷனைச் சேர்ந்த ஜூலியன், பராமரிப்புத்தொகை அளிக்குமாறு கேட்டுக்கொண்டார். இதுவரை ரெவெலேஷன் எந்தவொரு பராமரிப்புத்தொகையையும் பெறவில்லை. என்றாலும், பராமரிப்புத்தொகை பட்டியலில் சில பேர் இன்னும் காத்திருக்கிறார்கள்.
- அன்கோலி அவருக்கான பயிற்சிப் பராமரிப்புத்தொகை முடியும் நிலையில் இருக்கிறார். அழிந்து வரும் தாவர வகை இனங்களுக்காக ஒரு சிறிய நர்சரையை நடத்தி வருவதுடன், வனப்பராமரிப்பு பணியையும் செய்து வருகிறார். எனவே, ஒரு பராமரிப்புத்தொகையை அளிக்குமாறு கோரியுள்ளார்.
- விகாஸைச் சேர்ந்த இவானா ஒரு ஓவியக் கலைஞர் ஆவார். அவர் தனது படைப்புக் கலைக்கு உத்வேகமாக ஒரு காட்டில் வேலை செய்து வாழ விரும்புகிறார். விருப்பம் உள்ளவர்கள் 7094344154 என்ற எண்ணில் அவரைத் தொடர்பு கொள்ளலாம்.
- அடுத்த வனக்குழு கூட்டம் சம்ரிதியில் நடைபெறும்.

தகவல் (Information)

அவசரச் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களுக்கான தன்னார்வ உதவியாளர்கள் குழு
(Pool of volunteer attendants for emergency hospitalisations)

விபத்து அல்லது உடல்நிலைக் குறைவு ஏற்பட்ட பிறகு, அவசரகால சூழ்நிலைகளில் மருத்துவமனையில் ஒரு நபர் அனுமதிக்கப்படும்போது, அந்த காயமடைந்த/உடல்நிலை குன்றிய நபருடன் மருத்துவமனைக்குச் செல்ல 2 பேர் தேவை. குடும்ப உறுப்பினர்கள் அல்லது நண்பர்கள் இருந்தால் நன்று.

குடும்ப உறுப்பினர்கள்/நண்பர்கள் இல்லாத சமயங்களில், ஆரோவில் ஆம்புலன்ஸ் குழு, நோயாளியை மருத்துவமனையில் அனுமதித்த பிறகு, அவரை உடனிருந்து சரியான முறையில் கவனித்துக் கொள்வதற்கு நபர்கள் கிடைப்பது கடினமாக உள்ளது.

அவ்வாறு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் ஒவ்வொரு நபரையும் கவனித்துக்கொள்ள 2 பேர் தேவை:

அ) நோயாளியுடன் இருத்தல்.

ஆ) நோயாளி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கான தேவையான ஆவணங்கள் மற்றும் பிற நடைமுறைகள் ஆகியவற்றை கவனித்துக்கொள்ளுதல்.

இதுபோன்ற அவசரகால சூழ்நிலைகளில் தன்னார்வலர்கள் குழுவில் ஒரு பகுதியாக இருக்க முன்வருமாறு ஆரோவில் குடியிருப்பாளர்களுக்கு ஆரோவில் அவை (கவன்சில்) அழைப்பு விடுக்கிறது. உதவிசெய்ய ஆர்வமுள்ள அனைவருக்கும் ஒரு சிறு பயிற்சி அளிக்கப்படும்.

உங்களுக்கு ஓய்வு நேரம் இருந்தால் அல்லது சமூகப் பணிக்காக அனுமதி அளிக்கக்கூடிய வேலை/ பணியில் நீங்கள் இருந்தால், ஆரோவில் அவையைத் தொடர்பு கொள்ளவும். உங்களது உதவி பாராட்டுக்குரியது.

ஆரோவில் சமூகத்திற்கான சேவையில், பாலாஜி, சிவா, கணேஷ், ஷிவாயா

அறிவிப்புகள் (Announcements)



மல்டி மீடியா சென்ட்ரல் அரங்கம் (எம்எம்சி, டவுன் ஹால்)
(MULTI MEDIA CENTRE AUDITORIUM (MMC, Town Hall))

நினைவூட்டல்: ஜனவரி 27 வெள்ளிக்கிழமை, கெல்லி ரீச்சார்ட் இயக்கத்தில் "தி ஃபர்ஸ்ட் கவ்" (FIRST COW), யுஎஸ்., 2019.

பிப்ரவரி 3, வெள்ளிக்கிழமை, இரவு 8:00 மணி - "தி சம்மிட் ஆஃப் தி காட்ஸ்" "THE SUMMIT OF THE GODS" - (அசல் தலைப்பு: லெ சோமெட் டெ டியூக்ஸ் - LE SOMMET DES DIEUX). இயக்கம் - பேட்ரிக் இம்பெர்ட், பிரான்ஸ்/லக்சம்பர்க் 2021.

கண்ணாட்டம்: தி கோட்ஸ் ஆஃப் தி காட்ஸ் என்பது ஜப்பானிய மங்கா தொடரை அடிப்படையாகக் கொண்ட ஒரு அனிமேஷன் படம், ஜிரோ டானிகுச்சியின் அதே பெயரின் தொடரை அடிப்படையாகக் கொண்டது. இது பாகு யுமேமகுராவின ஒரு நாவலில் இருந்து தழுவி எடுக்கப்பட்டது. இந்த படம் பிரஞ்சு சீசர் விருதுகள் 2022-இல் சிறந்த அனிமேஷன் படத்திற்கான சீசர் விருதைப் பெற்றது.

ஆங்கில மொழிப்படம் மற்றும் ஆங்கில துணை வாசகங்களுடன். காலம் 1 மணிநேரம் 36 நிமிடம் (அனிமேஷன் படமாக இருப்பினும், இது சிறுவர்களுக்கானது அல்ல).



குயிலை படைப்பு மையத்தின் அறிவிப்பு
(Announcement From Kuilai Creative Centre)

அன்பார்ந்த நண்பர்களே,
தையல் கற்க ஆர்வமுள்ளவர்களுக்கு திங்கள் - வெள்ளி வரை, காலை 10 - 12 மணி வரை "தையல் வகுப்புகளை" வழங்குகிறோம் என்பதை தங்களுடன் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.



மேலும், எங்கள் குயிலை படைப்பு சென்டரில் (ஆரோவில் பேக்கரியின் இடதுபுறத்தில் உள்ள வளாகம்) காலை 9 - மாலை 5 மணி வரை "உங்களின் அனைத்து வகையான தையல் தேவைகளுக்கும்" எங்களை அணுகலாம்.

எங்களைப் பற்றிய கூடுதல் விவரங்களுக்கு வாட்ஸ்அப் அல்லது திட்டத்தில் சேர ஆன்லைன் விண்ணப்பங்களுக்கு: +919843195290 (அல்லது) +918608473385. மின்னஞ்சல் முகவரி: kuilaicreativecentre@auroville.org.in

ஸ்ரீ அரவிந்தரின் 150வது பிறந்த ஆண்டு & பாரத் நிவாஸின் 50வது ஆண்டு விழா
(Celebrating Sri Aurobindo's 150th Birth Anniversary & 50th of Bharat Nivas)

இந்தியாவின் 74வது குடியரசு தினவிழா தேசிய கொடியேற்றும் நிகழ்வில் தேசிய கீதத்துடன், வந்தே மாதரம் மற்றும் சமஸ்கிருதப் பாடல்கள் பாடப்படும், இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனைவரையும் வரவேற்கிறோம்.

26.01.2023, வியாழன் அன்று காலை 8 மணிக்கு கொடியேற்ற விழா நடைபெறும்.

இடம்: கலாகேந்திராவுக்கு எதிரில், பாரத் நிவாஸ்
நிகழ்ச்சி நிரல்:

1. மந்திரங்கள், தேசிய கீதம், வந்தே மாதரம் பாடுதல்.
2. அன்னம் கிச்சனில் காலை உணவு வழங்கப்படும்.
3. பூமிகா ஹாலில் குடியரசு தினவிழா அணிவகுப்பின் நேரடி ஒளிபரப்பு ஒளிபரப்பப்படும்.

அனைவரும் வருக.

தயவுசெய்து காலை 7.45 மணிக்கு முன் வரவும்.

அர்ப்பணா வழங்கும் (Arpana presents)

மத்தியமா

இவை அனைத்தும் புராணங்கள்/கதைகள்/சின்னங்களை ஆகியவற்றை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டது

மித்தி தேசாய் - மோகினி ஆட்டம்

28.01.2023, சனி அன்று இரவு 7.00 - 8.30 மணி வரை, யூனிட்டி பெவிலியன்

தயவுசெய்து மாலை 6.45 மணிக்குள் வந்து இருக்கையில் அமரவும்

இந்நிகழ்ச்சியை கீதா ஏற்பாடு செய்துள்ளார்.

அர்ப்பணா சார்பில் யோகினி, ரிஜு

மேலும் தகவல் பெற: unitypavilion@aurovill.org.in



ஹரத்தாவன் அவர்களை அவர்தம் கவிதைகள் மூலம் நினைவுகூர்தல்
(Remembering Shradhavan Through Her Poems)

கோர்டன் கோர்ஸ்டாங்: புல்லாங்குழல் இசை மற்றும் கவிதை வாசிப்பு

27.01.2023, வெள்ளி அன்று, மாலை 4 மணிக்கு

சங்கமம் ஹால், சாவித்திரி பவன்

கோர்டன் அவர்கள் 1971-இல், முதன்முதலில் ஆரோவில் ஆஸ்பிரேஷன் பள்ளியில் கற்பிக்க வந்தபோது ஹரத்தாவனை சந்தித்தார். அவரும் அவருடைய மனைவி ஜீன் அவர்களும் அவருடன் 50 ஆண்டுகள் தொடர்ந்து தொடர்பில் இருந்து வந்தனர். இந்த நிகழ்ச்சியில் கோர்டன் ஹரத்தாவனின் சில கவிதைகளைப் படித்து, அவற்றை தனது புல்லாங்குழல் இசை மூலம் ஒளிர்ச் செய்து, அவர்களது நீண்டகால நட்பைப் பற்றி பேசுவார். அனைவரும் வருக!

மாத்ரிமந்திர் ஒருமைப் பூங்கா (Matrimandir Park of Unity)

ஸ்ரீ அரவிந்தரின் 150வது பிறந்த ஆண்டு விழாவை முன்னிட்டு 04.02.2023, சனி அன்று மாலை 5.30 மணிக்கு ஒருமை

குளத்தில் மூன் கிறிஸ்டோப் வழங்கும் புல்லாங்குழல் இசை நிகழ்ச்சி.

விருந்தினர்கள் தங்களுடன் ஆரோகார்டை கொண்டு வருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மாலை 5.15 மணிக்கு அலுவலக கேட் வழியாக உள்ளே செல்ல அனுமதி வழங்கப்படும்.

அனைவரும் வருக!

விசா நடைமுறையில் மாற்றம் (Change of Visa Procedure)

அன்பார்ந்த குடியிருப்பு விசா வைத்திருப்பவர்களுக்கு,

விசாக்களை பரிசீலிப்பதற்கான நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பதை தங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம். ஆரோவில் பவுண்டேஷன் அலுவலகம் (எஃப்ஓ), குடியிருப்பாளர் சேவை (ரெசிடென்ஸ் சர்வீஸ்), செயற்குழு ஆகியவற்றின் ஒத்துழைப்பின் மூலம் இது சாத்தியமானது, இது அனைவருடைய செயல்முறையை எளிதாக்கும் சிறப்பாகவும் செய்ய உதவும் என்று நாங்கள் நம்புகிறோம்.

23.01.2023 முதல் விசா நீட்டிப்புக்கான பரிந்துரைக் கடிதங்கள், பதிவு செய்தல் மற்றும் வெளிநாடுகளுக்கான பரிந்துரைக் கடிதங்கள் (LoR) ஆகியவை ஆரோவில் குடியிருப்பாளர் சேவை (ரெசிடென்ஸ் சர்வீஸ்) அலுவலகத்தில் கிடைக்கும்.

இக்கடிதங்களைப் பெற நீங்கள் இனி ஆரோவில் பவுண்டேஷன் அலுவலகத்திற்குச் செல்ல வேண்டியதில்லை, அவர்கள் நேரடியாக குடியிருப்பாளர் சேவை (ரெசிடென்ஸ் சர்வீஸ்) அலுவலகத்திற்கு கடிதங்களை அனுப்பிவிடுவார்கள்.

குடியிருப்பாளர் சேவை (ரெசிடென்ஸ் சர்வீஸ்) பரிந்துரைக் கடிதங்களைப் பெற்றவுடன், அவர்கள் மின்னஞ்சல் அல்லது தொலைபேசி மூலம் உங்களைத் தொடர்பு கொள்வார்கள், எஃப்ஆர்ஆர்ஓ-க்கு (FRRO) தேவையான விவரங்களைப் பதிவேற்றுவார்கள், இல்லையெனில் நீங்கள் குடியிருப்பாளர் சேவையை அதன் தொலைபேசி எண்ணில் - 0413 2622191 - காலை 09:30 - பிற்பகல் 12:30 மணி வரை நேரடியாகத் தொடர்பு கொள்ளலாம்.

நன்றி. அன்புடன், ஆரோவில் பவுண்டேஷன் அலுவலகம், ஆரோவில் குடியிருப்பாளர் சேவை, செயற்குழு

நுழைவுச் சேவையின் அறிவிப்பு, ES#166, தேதி: 26-01-2023

நமது சமூகத்தில் சேர பின்வரும் நபர்கள் நுழைவு வாரியத்தால் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். சாத்தியமான புதிதாய்ச்சேர்ந்தவர்கள், ஆரோவில்லின் கூட்டாளிகள், நண்பர்கள் பற்றிய உங்கள் கருத்துக்களை 2 வாரத்திற்குள் பகிர்ந்து கொள்ளவும். சாத்தியமான ஆரோவில்வாசிகள், திரும்பிவரும் ஆரோவில்வாசிகள், இளைஞர்கள், ஒரு ஆரோவில்வாசியின் துணைவர்/பார்ட்னர் ஆகியோர் பற்றிய கருத்துக்களை 4 வாரத்திற்குள்ளும் entryservice@auroville.org.in என்ற மின்னஞ்சலுக்கு எழுதவும். நன்றி.

புதிதாய்ச்சேர்ந்தோராக அறிவிக்கப்படுகிறது:

ழான் பிரான்சுவா குளோத் (பிரான்சு) - மருத்துவம் ஹீலிங் பாரஸ்டிடல் தங்கி, ஆரோவில் லேங்வேஜ் லேப்பில் பணிபுரிகிறார். ரஜினிகாந்த் இரத்தினப்பிள்ளை (இந்தியா) - ஹொரைசனில் தங்கியுள்ளார், சோலார் கிச்சனில் பணிபுரிகிறார்.

புதிதாய்ச்சேர்ந்தோரின் குழந்தைகள்:

ஜெஷிகாஸ்ரீ (இந்தியா) - 22.07.2013இல் பிறந்தார் (ரஜினிகாந்தின் மகள் ஆவார்).

புதிதாய்ச்சேர்ந்தோராக உறுதிசெய்யப்படுகிறது:

ஃபெலிசெட்டா பிராடோனி (இத்தாலி), சர்வதீனி தமிழரசன் (இந்தியா), விஜயபாஸ்கர் திருமால் (இந்தியா).

ஆரோவில்வாசியாக அறிவிக்கப்படுகிறது:

தகூஷானி குமார் (இந்தியா) - மிரரிஸ் தங்கியுள்ளார், பொட்டானிக்கல் கார்டனில் பணிபுரிகிறார்.

வல்லரி ஷா (இந்தியா) - மைத்ரேயி - 2-இல் தங்கியுள்ளார், மாத்ரிமந்திர் & அதிதி கிரஹா விருந்தினர் இல்லத்தில் பணிபுரிகிறார்.

ஆரோவில்வாசியாக உறுதிசெய்யப்படுகிறது: சாய்பிரியா சந்திரமோகன் (இந்தியா)

ஆரோவில்லின் நண்பர்களாக அறிவிக்கப்படுகிறது:

பவ்லா தி பாவ்லிஸ் - (இத்தாலி) - பவ்லா முன்னாள் ஆரோவில்வாசியாக இருந்தவர், வெளிநாட்டில் உள்ள தனது கடமைகள் காரணமாக அவரால் தற்போது ஆரோவில்லில் நிரந்தரமாக வசிக்க முடியவில்லை. ஸ்ரீ அரவிந்தர் யோகி என்ற யூடியூப் சேனலைத் ஆரம்பித்து எண்ணற்ற மொழிபெயர்ப்புப் பணிகளை இவர் செய்து வருகிறார்.

தங்கள் நுழைவு வாரியம், (அலென், அரோர், தீனா, ஜெயந்தி, இலட்சுமணன், மடிஸ்ட், மாத்ரிபிரசாத், இராமநாராயணா, ஸ்வாதா)



உள் பயணம் (An Inner Journey)

ஆரோவில் பவுண்டேஷன், ஸ்பிக் மெகேய் - பாண்டிச்சேரி, ஆகியவை இணைந்து ஆரோவில் ஸ்பிக் மெகேய் சேப்டர் தொடக்க விழாவிற்கு தங்கள் அனைவரையும் வரவேற்கின்றன.

டாக்டர் ஜெயந்தி S. ரவி அவர்கள், ஜெனஸ், செயலாளர். ஆரோவில் பவுண்டேஷன்

டாக்டர் கிரண் சேத், நிறுவனர் - ஸ்பிக் மெகேய், பத்மஸ்ரீ விருது பெற்றவர். ஆகியோர் கலந்துகொண்டு விழாவைத் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றுவார்கள்.

ஜனவரி 30, திங்கள் காலை 10 மணி முதல், பாரத் நிவாஸ் அரங்கம், ஆரோவில் இணைப்பு - bit.ly/smlivezoom